

உலகத் திட்ட முனை (அட்டையூப் கோர்சர்ஸ் எஃப்புப்  
பெட்டின்டு)

ஸ்ரீதூர், சுந்தரி - அண்ணல்லூர்  
சென்னைக்குத் தெளிவு :

1. இரும் காலங்கும் விளைவீர் 1.  
இருமென்ற பாலை அளவுறுத்திய காலம்!  
பெண்ணின் பெருமையை பிழும்பு ! 120 பக்கம்.
  2. தூங்க ஏழைக்கிளிச்சி. விளை அணு 5.  
ஒன்று பெண்மன்றின் முதலைகள்.  
நூல்கள் பழக்கம்!
  3. காஞ்சியின் ஓலைகிளம் - (கைநஷம் இல்லை)
  4. இருக்க இறும் ஒழிமுடு-1. விளை அணு 3.  
முடிஸ் பார்த்திருப்போடு.
  5. இருக்க இறும் ஒழிமுடு-2. விளை அணு 4.  
கிருந்தாம் பார்த்திருப்போடு.
  6. இருக்க இறும் ஒழிமுடு-3. விளை அணு 5.  
ஆண்டும் பார்த்திருப்போடு.
  7. சுத்ரிசூடு அமைந்தும். விளை அணு 5.
  8. இந்தியப் பாட்டு. விளை அணு 3.
  9. சிறுவர் செய்யுட்சேலை. விளை அணு 4.
  10. தூங்க இருப்பு அஸ்வங்  
பெண்டு வாந்திருப்பு  
பெண்டு வாந்திருப்பு வெள்பார்த்து அங்களின்புச்  
தெங்குமொழு.
- விருப்பதன் மானிக்குறி தீந்த குழு 2 ஜூலை.
- கிடைக்குமிடம் :
- பைந்திமித்துப் பழுப்பகும்,  
61-பி, கைவியர் தெரு, புதுச்சேரி.

புதையூட்டு தீவிரம் (பூஸ்வெபுக்காலம்) புத்தீக  
கிடைக்கிறும் கிடைக்கும்.

நீ அருங்க சுங்க அச்சும், புதுச்சேரி. W.D. 423/50/100

308

132



## உலகளாவிய பொதுக் கள உரிமம் ( CC0 1.0 )

இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை <https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode> என்ற முகவரியில் காணலாம்.

### பதிப்புரிமை அற்றது

இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.

நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு கலை வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.

\*\*\*

இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் (<https://ta.wikisource.org>), தமிழ் இணையக் கல்விக் கழகமும் (<http://tamilvu.org>) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டுமுயற்சியைப் பற்றி, <https://ta.wikisource.org/s/4kx> என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.



### Universal (CC0 1.0) Public Domain Dedication

This is a human-readable summary of the legal code found at  
<https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode>

### No Copyright

The person who associated a work with this deed has **dedicated** the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law, including all related and neighboring rights, to the extent allowed by law.

You can copy, modify, distribute and perform the work, even for commercial purposes, all without asking permission.

\*\*\*

This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community (<https://ta.wikisource.org>) and Tamil Virtual Academy (<http://tamilvu.org>). More details about this collaboration can be found at <https://ta.wikisource.org/s/4kx>.

## ஏன் மொதி :

கிராவிற்குப் போதிய அதரவு அளிக்கப்படுவதற்கால  
யெட்டு, அசிரியர்களையும் வணக்கத்திட்டன. கீட்டு  
கருளக்கேண்டும்,  
முதல் பதிப்பு 1-49  
இரண்டாம் பதிப்பு 1-50  
இங்களைம்,  
பொகார்-கும்பான்  
கந்தர்-சண்முகன்.  
பெந்தமிழ்ப் பதிப்பகம்  
புதுச்சேரி, 1-7-1950

## கிறுவர் செய்யுட்சோல்.

(பிரஞ்சிந்திய அரசாங்கப், பாடதிட்டத்தை ஒடியது. கல்வி இலாகாவினரால் அங்கீகாரம் செய்யப் பெற்றது. இரண்டாம் வகுப்பிற்கு (2ème année) உரியது.

ஷாவையார், அதிலீராம பாண்டியன், அமரகவி சுப்பிர  
ண்ணிய பாரதியார், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், கவிமணி  
துசிக விநாயகம் பிள்ளை, வித்துவான். சந்தர். சண்முகன்  
என்பவர்களின் கவிகள் அடங்கப்பெற்றது.

**தொகுத்து உரையெழுதிப் பதித்தவர் :**

**வித்துவான். சுந்தர. சண்முகனுர்**  
(முன்) மயிலம் தமிழ்க் கல்லூரி விரிவுரையாளர்

எட்டாவது வெளியீடு !

வினா அனு 4.

## கைந்தமிழ்ப் பதிப்பகம்,

61 பி, வைசியர் தெரு,

புதுச்சேரி.

# சிறுவர் செய்யுட் சோலை

(ஓள்ளவயார் அகுளிய)

## 1. கொண்டை வேந்தன் பகுதி.

1. அன்னையும் பிதாவும் முன்னாறி தெய்வம்.

(கருத்து) தாயும், கடப்பனும் முதலில் அறிந்த வணங்கங்கூடிய கடவுள் ஆவர்கள்.

2. ஏவா மக்கள் மூவா மருந்து.

(கரு) தாய் தத்தையர்கள் கட்டளை யிடுவதற்கு முன்ன மீட்டே குறிப்பறிக்கு வேலை செய்யும் பின்னைகள், அவர்களுக்கு அழிவு உண்டாக்காத தேவ மரிதம் போன்றவர் ஆவார்கள்.

3. ஓள்ளியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு.

(கரு) பொருமை பேசுதல் நான்கமக்கு அழிவு உண்டாக நடந்து.

4. கெடுவது செய்பின் விடுவது கருமம்.

(கரு) ஒதுவர் தாய்பட்டிசெய்தால் அவருடைய சினேகத்தை விட்டுவிடுவது நுல்ல காரியமாகும்.

5. கைப்பொருள் நன்னின் மெய்ப் பொருள் கல்வி.

(கரு) கையில் இருக்கும் வேறு செல்வங்களைக்காட்டி இலும், கல்வியே உண்ணமயாகா கொல்வதாகும்.

6. கொலை சொல்லின் எவ்வருக்கும் பகை.

(கரு) ஒதுவர் பிரத்துவாடய படிக்கைச் சொல்லிக்கொண்டு இருந்தால், எந்தெங்கூர்க்கும் பகையாறான்.

7. ரான்றேர் என்கை அன்றேர்க்கு அழகு.

(கரு) பிள்ளைகளை பெற்றவருக்குக் கடமையாவது, பிறர் பார்த்துக் காலனி பாறினில் திருந்துவர்கள் என்று சொல்லும் படிமாகத் தம் பிள்ளைகளை ஆக்குத்தாடும்.

8. குதும் வாதும் வேதனை செய்யும்.

(கரு) குது ஆவேதும், பிறரை எதிர்த்து வாதாவேதும் துண்பத்தை உண்டாக்கும்.

9. சோம்பர் என்பவர் தேம்பித் திரிவர்.

(கரு) சோம்பல் உடையவர் என்று சொல்லப்படுவர், வறுமையினால் வருந்தி அலைவார்கள்.

10. தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை.

(கரு) தகப்பனாருடைய சொல்லைக் காட்டிலும் உயர்ந்த மந்திரம் வேறு ஒன்றும் இல்லை.

11. தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை.

(கரு) கும்பிடுவதற்குத் தாயைக் காட்டிலும் உயர்ந்த கோயில் வேறு ஒன்றும் இல்லை.

12. தேபாது அழிக்கின் பாடாய் முடியும்.

(கரு) ஒருவன், தான் சம்பாதிக்காமல் முன்னோர் வைத்துப் போன செல்வத்தை அழித்தால், பின்னே துண்பமாய் மூடியும்.

13. நல்லினாக்கம் அல்லது அல்லல் படுத்தும்.

(கரு) நல்ல சினேகம் அல்லாத கெட்ட சினேகம் துண்பத் தைத் தாரும்.

14. நூல் முறை தெரிந்து சீலத்து ஒழுகு.

(கரு) நல்ல புத்தகங்களிலே உரை நீதிகளைத் தெரிந்து கொண்டு, நல்லொழுக்கத்தோடு நடப்பாயாக.

15. பாலோ பாயினும் காலம் அறிந்து உண்.

(கரு) பால் கலந்த சாப்பாட்டைச் சாப்பிடுவது என்றுலும், சாப்பிடக்கூடிய நேரம் தெரிந்தே சாப்பிட வேண்டும்.

16. பொல்லாங்கு என்பவை எல்லாம் தவிர்.

(கரு) தீமைகள் என்று சொல்லப்படுகின்றவை எல்லாவற்றையும் நீக்கி விடுவாயாக.

17. மருந்தே ஆயினும் விருந்தோடு உண்.

(கரு) தேவாமிர்தத்தைச் சாப்பிடுவதானாலும், விருந்தாளிக் கோடு சாப்பிடவேண்டும்.

18. முத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்.

(கரு) பெரியோர் சொல்லும் நீதி வார்த்தைகள், சிறியோருக்குத் தேவாமிர்தம் போன்றதாகும்.

19. ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு.

(கரு) செல்வம், புகழ் முதலிய நன்மைகள் உண்டாவதற்கு வழி, தளராத ஊக்கம் உடைத்தா யிருப்பதே.

20. ஓதாதார்க்கு இல்லை உணர்வொடு ஒழுக்கம்.

(கரு) படிக்காதவர்களுக்கு அறிவும், நல்லொழுக்கமும் இருக்கா.

(அதிவீரராம பாண்டியன் அருளிய)

## 2. வெற்றி வேற்கைப் பகுதி.

1. கல்விக்கு அழகு கட்டு அற மொழிதல்.

(கரு) படித்ததற்கு அடையாளம், பிழை இல்லாமல் பேசுவதாகும்.

2. செல்வர்க்கு அழகு செழுங் கீலை தாங்குதல்.

(கரு) பணக்காரருக்குப் புகழ் தருவது, யிகுதியான சொந்தக்காரர்களைக் காப்பாற்றுவதாகும்.

3. மன்னவர்க்கு அழகு செங்கோல் முறைமை.

(கரு) அரசருக்குக் கடமையாவது, ஆனால் செங்கோல் ஒழுங்காய் இருக்கச் செய்வதாம்.

4. மந்திரிக்கு அழகு வரும்பொருள் உரைத்தல்.

(கரு) மந்திரிக்கு உரிய இலக்கணமாவது, இனி நடக்கப் போகும் காரியத்தை முதலிலேயே அறிந்து அரசனுக்குச் சொல்லுதலாம்.

5. உண்டிக்கு அழகு விருந்தோடு உண்டல்.

(கரு) சாப்பாட்டிற்குச் சௌவ உண்டாக்குவது, விருந்தாளிக் கோடு சாப்பிடுவதாகும்.

6. அறிஞர்க்கு அழகு கற்றுணர்ந்து அடங்கல்.

(கரு) அறிவுயைவருக்குப் பெருமையளிப்பது, நன்றாகப் படித்துப் பல கருத்துக்களையும் அறிந்து, அடக்கம் உண்டியவராய் இருத்தலாம்.

7. வறிஞர்க்கு அழகு வறுமையில் செம்மை.

(கரு) ஏழைகளுக்கு மதிப்பாவது, ஏழைமைக் காலத்திலும் தாழ்ந்த காரியம் செய்யா திருத்தலாம்.

8. ஒருநாள் பழகினும் பெரியோர் கேள்வை

இருநிலம் பிளக்க வேர் வீழ்க் கும்மே.

(கரு) ஒருநாள் பழகினாலும் உயர்ந்தவர் சிணைகம், பெரிய பூமி பிளக்கும்படியாக மரம் வேறுன்றி நிலைப்பதைப் போல நிலைத்து நிற்கும்.

9. பெருமையும் சிறுமையும் தான் தர வருமே.

(கரு) ஒருவனுக்கு உயர்வும், தாழ்வும் தன் செயலுக்கு ஏற்பவே உண்டாகும்.

10. சிறியோர் செய்த சிறுபிழை யெல்லாம்

பெரியோ ராயிற் பொறுப்பது கடனே.

(கரு) சிறுவர்கள் செய்த சிறு குற்றங்கள் எல்லாவற்றையும், பெரியவரா யிருப்பவர் பொறுத்துக் கொள்ள வேண்டியது கடமையாகும்.

11. கற்கை நன்றே கற்கை நன்றே.

(கரு) படிப்பது மிக மிக நல்லது.

12. பிச்சை புகினும் கற்கை நன்றே.

(கரு) பிச்சை எடுத்தாவது செலவுசெய்து படித்தல் நல்லது.

13. கல்லா ஒருவன் குலநலம் பேசுதல் நெல்லினுள் பிறந்த பதரா கும்மே.  
(கரு) படிக்காத ஒருவன் தன் சாதியின் பெருமையைப் பேசுதல், நெல் பயிரோடு தோன்றிய பதருக்கு ஒப்பாகும்.
14. எக்குடிப் பிறப்பினும் யாவரே யாயினும் அக்குடியிற் கற்றேரை மேஸ்வரூ' கென்பார்.  
(கரு) எந்த வமிசத்தில் பிறந்தாலும், எவ்விதமானவராயிருந்தாலும், அவ்வமிசத்தில் படித்திருப்பவரையே, மேலான இடத்திற்கு வா என்று எல்லோரும் அழைப்பார்கள்.
15. கேளும் கிளையும் கெட்டார்க்கு) இல்லை.  
(கரு) கெட்டுப்போனவருக்குச் சிணேகிதரும், சொந்தக்காரரும் இருக்கமாட்டார்கள்.
16. உடைமையும் வறுமையும் ஒருவழி நில்லா.  
(கரு) செல்வமும், ஏழ்மையும் ஒரே இடத்தில் நிலைத்து நிற்கா.
17. சிறப்பும் செல்வமும் பெருமையும் உடையோர் அறுக்கூழ்க் காலை அடையினும் அடைவர்.  
(கரு) ஒரு காலத்தில் புகழும், செல்வமும், மேன்மையும் உடையவராய் இருந்தவர்கள், மற்றெருரு காலத்தில் ஏழ்மையால், தருமத்திற்குச் சாப்பாடு போடும் ஓர் இடத்தை அடைந்தாலும் அடைவார்கள்.
18. குன்றத் தனை யிரு நிதியைப் படைத்தோர் அன்றைப் பகலே அழியினும் அழிவர்.  
(கரு) மலையாவு பெருஞ் செல்வத்தைப் பெற்றவர்களும், அச்செல்வத்தைப் பெற்ற அன்றைய நாளிலேயே, அநுபவிக்காமல் அழிந்தாலும் அழிவார்கள்.
19. எழுநிலை மாடம் கால் சாய்ந்து) உக்குக் கழுதை மேய்பாழ் ஆயினும் ஆகும்.  
(கரு) ஏழு அடுக்குக்களை உடைய மாடமாளிகை, அடிச்சுறப்போடு சாய்ந்து விழுந்து, கழுதை மேய்க்கூடிய பாழ் இடமாக ஆனலும் ஆகும்.

20. இரந்தோர்க்கு) ஈவதும் உடையோர் கடனே.  
(கரு) ஒரு தொழிலும் செய்ய முடியாமல் பிச்சை எடுக்கும் நொண்டி, நேர்யாளி முதலானவருக்கு உதவுவேண்டியதும் செல்வர்க்குக் கடமையாகும்.

<sup>1</sup>(ஜனவையார் அருளிய)

### 3. முதுரைப் பகுதி.

1. நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம் கல்மேல் எழுத்துப்போல் காணுமே—அல்லாத ஈரமில்லா நெஞ்சுச்ததார்க்கு) எந்த உபகாரம் நீர்மேல் எழுத்திற்கு நேர்.

(கரு) நல்ல ஒருவருக்குச் செய்த உதவி, கல்லின் மேல் எழுதின எழுத்தைப்போல் என்றும் நிலைத்து நிற்கும். அன்பில்லாத மனம் உடைய கெட்டவருக்குச் செய்த உதவி, தண்ணீரின்மேல் எழுதின எழுத்தைப்போல் உடனே அழிந்தவிடும்.

2. நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க நல்லார்சொல் கேட்பதுவும் நன்றே—நல்லார் குணங்கள் உரைப்பதுவும் நன்றே அவரோ(6) இணங்கி இருப்பதுவும் நன்று.

(கரு) நல்லாரைக் காணுவதும் நல்லது; நன்மை மிகுந்த நல்லவருடைய பேச்சைக் கேப்பதுவும் நல்லது. நல்லவருடைய குணங்களை எடுத்துச் சொல்லுவதும். நல்லது. அந்த நல்லவரோடு சேர்ந்து பழகுவதும் நல்லது.

3. நெல்லுக்கு) இறைக்கத்தீர் வாய்க்கால் வழிடைப் புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்—தொல் உலகில் நல்லார் ஒருவர் உள்ளேல் அவர்பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மறை.

(கரு) நெற் பயிருக்காக இறைக்கப்பட்ட தண்ணீர், சிறிய வாய்க்காலின் வழியாக ஓடி, அங்கே உள்ள புல்லுக்கும் கசிந்து பழுயமாடி அதுபோல, பழமையாகிய இவ்வுலகத்தில் நல்லவர் ஒருவர் இருப்பாரே யானால், அவருக்காகப் பெய்க்கூடிய மறை, ஏனைய எல்லோர்க்கும் சேர்த்துப் பெய்யும்.

4. நற்று மரக்கயத்தில் நல்லனாம் சேர்ந்தாற்போல்  
கற்றுரைக் கற்றுரே காமுறுவர்—கற்பிலா  
மூர்க்கரை மூர்க்கர் முகப்பர் முதுகாட்டில்  
காக்கை உக்கும் பினாம்.

(கரு) நல்ல தாமரைக் குளத்தில் நல்ல அன்னப்பறவை  
சேர்ந்து இருப்பதைப்போல, படித்தவர்களைப் படித்தவர்களே  
விரும்பிச் சேர்வார்கள். சுகோட்டில் உள்ள பினாத்தைக் காக்கை  
விரும்புவதைப்போல, படிக்காத முரடர்களைப் படிக்காத முர  
டர்களே விரும்பிப் பொருந்துவார்கள்.

5. மன்னனும் மாசறக் கற்றேறுமும் சீர்தூக்கின்  
மன்னனிற் கற்றேறன் சிறப்புடையன்—மன்னற்குத்  
தன்தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றேற்குச்  
சென்றஇடம் எல்லாம் சிறப்பு.

(கரு) ஓர் அரசனுக்குத் தன் தேசத்தில் தவிர எனைய  
தேசத்தில் அவ்வளவு பெருமையில்லை. ஆனால், படித்தவனுக்  
கோ போன இடங்களில் எல்லாம் பெருமை உண்டு. ஆகையால்,  
அரசனையும், பிழையில்லாமல் படித்தவனையும் ஒத்திட்டு  
பார்த்தால், அரசனைக் காட்டிலும் படித்தவனே உயர்வுடைய  
வன் என்பதை உணரலாம்.

(கவி சுப்பிரமணிய பாரதியார் அவர்கள் அருளிய)

#### 4. பாப்பா பாட்டுப் பகுதி.

1. ஓடி விளையாடு பாப்பா—நீ  
ஓய்ந்திருக்க ஸாகாது பாப்பா !  
கூடி விளையாடு பாப்பா—ஒரு  
குழந்தையை வையாதே பாப்பா !

(குறிப்புரை) வையாதே—திட்டாதே.

2. சின்னம் சிறு குருவி போலே—நீ  
திரிந்து பறந்து வா பாப்பா !  
வன்னப் பறவைகளைக் கண்டு—நீ  
மனதில் மகிழ்ச்சி கொள்ளு பாப்பா !

(கு) வன்னம்—நிறம்.

3. பாலைப் பொழிந்து தரும், பிறப்பா—அது  
பசு மிக நல்லதடி பாப்பா !  
வாலைக் குழைத்து வரும் நாய்தான்—அது  
மனிதர்க்குத் தோழனடி பாப்பா !

(கு) பொழிந்து—கறந்து ; தோழன்—சினேகிதன்.

4. வண்டி இழுக்கும் நல்ல குதிரை—நெல்லு  
வயலில் உழுது வரும் மாடு ;  
அண்டிப் பிழைக்கும் நம்மை ஆடு—இவை  
ஆதரிக்க வேணுமடி பாப்பா !

(கு) ஆடு நம்மை அண்டிப் பிழைக்கும்; ஆதரிக்கவேணும்  
—காப்பாற்ற வேண்டும்.

5. காலை எழுந்த உடன் படிப்பு—பின்பு  
கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு,  
மாலை முழுதும் விளையாட்டு—என்று  
வழக்கப் படுத்திக் கொள்ளு பாப்பா !

(கு) கனிவு—ஒருக்கம்.

6. பொய் சொல்லக் கூட்டாது பாப்பா—என்றும்  
புறம் சொல்ல லாகாது பாப்பா !  
தெய்வம் நமக்குத் துணை பாப்பா—ஒரு  
திங்கு வர மாட்டாது பாப்பா !

(கு) புறம் சொல்லல்லாகாது—கோன் சொல்லக்கூடாது.

7. சோம்பஸ் மிகக் கெடுதி பாப்பா,—தாய்  
சொன்ன சொல்லித் தட்டாதே பாப்பா,  
தேம்பி அழும் குழந்தை நொண்டி,—நீ  
திடங் கொண்டு போராடு பாப்பா.

(கு) சோம்பஸ்—முயற்சியின்மை; திடம்—வன்மை.

8. தமிழ்த் திருநாடு தன்னைப் பெற்ற—எங்கள்  
தாய், என்று கும்பிடி பாப்பா !  
அமிழ்தில் இளியதடி பாப்பா—நம்  
ஆண்டேர்கள் தேசமடி பாப்பா !

(கு) தமிழ்நாட்டை, எங்களுடைய பெற்ற தாய் என்று எண்ணிக் கும்பிட வேண்டும். அழிமுதில்—தேவாமிரத்தைக் காட்டிலும்.

9. சாதிகள் இல்லையடி பாப்பா—குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவும் ;  
நீதி, உயர்ந்த மதி, கஸ்வி—அன்பு நிறைய உடையவர்கள் மேலோர்.

(கு) மதி—அறிவு.

(கவி சுப்பிரமணிய பாரதியார் அவர்கள் அருளிய)

## 5. முரசுப் பகுதி.

1. ஒற்றைக் குடும்பம் தனிலே—பொருள் ஓங்க வளர்ப்பவன் தந்தை ;  
மற்றைக் கருமங்கள் செய்தே—மஜை வாழ்ந்திடச் செய்யவன் அண்ணை.

(கு) ஒரு குடும்பத்திலே செல்வத்தைச் சம்பாதிப்பவன் தகப்பன். மற்றைய வீட்டுக் காரியங்களை யெல்லாம் செய்து குடும் பத்தை வாழுச் செய்யவள் தாய்.

2. சாதிக் கொடுமைகள் வேண்டாம்—அன்பு தன்னில் செழுத்திடும் வையம் ;  
ஆதரவுற்று இங்கு வாழ்வோம்—தொழில் ஆயிரம் மாண்புறச் செய்வோம்.

(கு) வையம்—உலகம். ஆதரவு—ஒருவர்க்கு ஒருவர் உதவி செய்தல். மாண்பு—நல்ல சிறப்பு.

3. கண்கள் இரண்டினில் ஒன்றைக்—குத்திக் காட்சி கெடுத்திட லாமோ ?  
பெண்கள் அறிவை வளர்த்தால்—வையம் பேதைமை அற்றிடும் காண்றி !

(கு) இரண்டு கண்களில் ஒரு கண்ணைக் குத்திப் பார்வையைக் கெடுக்கலாமா ? கூடாது ; அதுபோலவே, ஆண், பெண் என்னும் இருவருள் பெண்களின் அறிவை வளராமல் தடுக்கக் கூடாது. அவர்களின் அறிவை வளர்த்தால்; உலகம் அறியாமை நீங்கி வாழும். பேதைமை—அறியாமை. காட்சி—பார்வை.

4. தீயினைக் கும்பிடும் பார்ப்பார்—நித்தம் திக்கை வணங்கும் துருக்கர்,  
கோயில் சிலுவையின் முன்னே—நின்று கும்பிடும் யேசு மதத்தார்—

5. யாரும் பணிந்திடும் தெய்வம்—பொருள் யாவினும் நின்றிடும் தெய்வம்,  
பாருக்குள்ளே தெய்வம் ஒன்று—இதில் பற்பல் சண்டைகள் வேண்டாம்.

(கு) உலகத்தில், நெருப்பை வளர்த்து அதைக் கும்பிடும் பார்ப்பனர், தினந்தோறும் திசையை நோக்கிக் கும்பிடும் மக்களியர், சிலுவையின் முன்னே நின்று கும்பிடும் கிறித்துவர் முதலிய எல்லோராலும் கும்பிடப்படுவதும், எல்லாப் பொருள்களிலும் நிறைந்து நிற்பதும் ஆகிய தெய்வம் ஒன்றே. ஆகையால், தெய்வத்தினா பேரால் பல சண்டைகள் வேண்டாம். நித்தம்—தினந்தோறும். பாருக்குள்—உலகத்தில்.

6. உடன் பிறந்தார்களைப் போலே—இவ் வகைல் மனிதர் எல்லாரும் ;  
இடம் பெரிதுண்டு வையத்தில்—இதில் ஏதுக்குச் சண்டை செய்வீர் ?

(கு) இவ்வுலகத்திலுள்ள மனிதர்கள் எல்லோரும் உடன் பிறந்த அண்ணன் தமிழிகளைப் போன்றவர்கள். இவ்வுலகத்தில் எல்லோரும் வசிப்பதற்கு இடமும் மிகப் பெரியதாய் இருக்கின்றது. அப்படியிருக்க, எல்லோரும் எதற்காகச் சண்டைபோட்டுக் கொள்ள வேண்டும் ?

## 6. கற்பணப் பகுதி.

உயர்திரு கவிமணி  
தேசிக விநாய்கம் பிள்ளை அவர்கள் அருளியது.

பக

1. பச்சைப் புல்லைத் தின்று வெள்ளைப்  
பால்தா நீ என்ன  
பக்குவம் செய்வாய் அதனைப்  
பகருவையோ பகவே !  
உச்சி உடல் நக்கி சன்ற  
உடன் உனது கன்றை  
உயி ரெழுப்பும் மாயம் ஏதோ ?  
உரைத்திடுவாய் பகவே !

(கு) ஏ பகவே ! நீ, பச்சையான புல்லைத் தின்று வெள்ளை யான பாலைக் கறக்கின்ற யல்லவா ? அதற்காக என்ன பக்குவம் (மாற்று). செய்கின்றுய ? அதனைச் சொல்லுவாயா ? அது போகட்டும் ; (மனிதக் குழந்தைகள் பிறந்த உடனே எழுந்து நடப்பதில்லை) நீ மட்டும், கன்றுக்குட்டியைப் பெற்ற உடனேயே அதன் உச்சியையும் உடம்பையும் நக்கிக்கொடுத்து, உயிர்ப்பு உண்டாக்கி ஓடியாடி நடக்கச் செய்கின்றுயே, அது என்ன மாயம் ? எங்களுக்கும் சொல்லுவாயாக ! பகருவையோ— சொல்லுவாயா. சன்ற உடன—பெற்றவுடன். மாயம்—வித்தை.

2. வாய்க் கிணிய பால் தருவாய்,  
வயற் குருமும் தருவாய்,  
வண்டி கட்டக் காலையும்  
வளர்த் தளியிப்பாய் பகவே !  
தாயில்லாப் பிள்ளை கட்குத்  
தாயாவாய்டி நோயால்  
தளர் பவர்க்கு மருத்துவச்சி  
தானுவாய் பகவே !

(கு) ஏ பகவே ! நீ, வாய்க்கு இனிமையான பால்கொடுப்பாய் ; வயலுக்கு ஏருவும் கொடுப்பாய். வண்டி கட்டி ஓட்டுவதற்

குக் காளைகளைப் பெற்று வளர்த்துக் கொடுப்பாய் ; தாய்இல்லாத மனிதக் குழந்தைகளுக்குப் பால் கொடுப்பதால், நீ தாய்போல் ஆவாய் ; நோயால் இளைத்தவர்க்குப் பால் கொடுத்துக் காபி பாற்றுவதால், நீ வைத்தியம் செய்து காப்பாற்றும் மருத்து வச்சிபோல் ஆவாய். ஒயற்கு உரம்—வயலுக்கு ஏரு.

\* \* \* \*

உயர்திரு புரட்சிக் கவிஞர்  
பாரதிதாசன் அவர்கள் அருளியவை.

1. கடல்

ஊருக்குக் கிழக்கே உள்ள பெருங்கடல் ஓரம் எஸ்லாம் கிரியின்உடல்வண்ணம்போல்மணல்மெத்தை, அம்மெத்தைமேல் நேரிடும் அலையோ, கல்வி நிலையத்தின் இளைஞர் போலப் பூரிப்பால் ஏறும் ; வீழும் ; புரண்டிடும் பாராய் தம்பி.

(கு) ஊருக்குக் கிழக்கே கடல் உள்ளது. அதன் ஓரம் எஸ்லாம் மெத்தை விரித்தாற்போல் மணல் பரவிக்கிடக்கின்றது. அது பார்ப்பதற்குக் கிரிப்பின்னையின் உடல் நிறத்தைப் போல் இருக்கின்றது. அம்மணல் மெத்தைமேல் அலைகள் அடிக்கின்றன. அந்த அலைகள், பள்ளிக்கூடத்தில் படிக்கும் இளைஞர்களைப்போல, பூரிப்பினால் மணல் மெத்தையின் மேல் ஏறும் ; கிழே வீழும் ; அங்கும் இங்குமாகப் புரண்ட ஓடும். தம்பீ ! நீ அந்தக் காட்சியைக் கானுவாயாக !

வண்ணம்—நிறம். கல்வி நிலையம்—பள்ளிக்கூடம்.

2. சிரித்த மூல்லை

சொலைப் போதில் சோலைப் பக்கம்  
சென்றேன் ; குளிர்ந்த தென்றல் வந்தது.  
வந்த தென்றலில் வாசம் கமழுந்தது.  
வாசம் வந்த வசத்தில் திரும்பினேன்.

ஆ

சோலை நடுவில் சொக்குப் பச்சைப்  
பட்டுடை பூண்டு படந்து கிடந்து  
குலுக்கென்று சிரித்த மூலஸீ  
மலர்க்கொடி கண்டேன் மகிழ்ச்சி கொண்டேனே.

(கு) நான் ஒருநாள் சாயங்கால நேரத்தில் ஒரு சேரலைப் பக்கமாகச் சென்றேன் அங்கே குளிர்ச்சியான தென்றல் காற்று அடித்தது. அந்தக் காற்றில் நல்ல வாசனை வீசியது. நான் உடனே, வாசனை எந்தப் பக்கத்திலிருந்து வீசிற்கிறே அந்தப் பக்கம் திரும்பினேன். அவ்வாசனைக்குக் காரணமான ஒரு பொருள் அச்சோலையின் நடுவில் இருந்தது. (அதாவது) மனதைக் கவரும் உயர்ந்த பச்சை நிறம் என்னும் பட்டுப்புடவை யைக் கட்டிக்கொண்டு, படர்ந்து கிடந்து, பூக்களாகிய பற்களைக் காட்டிக் குலுக்கென்று சிரித்த மூலஸீப் பூங்கொடியைக் கண்டேன். ஆனந்தம் கொண்டேன் சொக்கு—மனதைக் கவரும் துண்மை.

மூலஸீக்கொடியை ஒரு பெண்ணுக்கவும், அதன்மேல் உள்ள பச்சையைப் பட்டுப் புடவையாகவும், அதன் வெண்மையான மலர்களைப் பற்களாகவும், அம்மலர்களின் மலர்ந்த தோற்றுத் தைப் பெண் குலுக்கென்று சிரிப்பதாகவும் கவிஞர் அவர்கள் உருவகம் செய்திருப்பது பாராட்டுதற்கும், மகிழ்தற்கும் உரிய தாகும்.

## 7. கதைப் பகுதி.

யர்திரு கவிமணி  
தேசிக விநாயகம் பிள்ளையவர்கள் அருளியது.

### 3. ஊகம் உள்ள காகம்

- தண்ணீர் கிடையாமல்—காகம் ஓன்று தவித்து அலைக்கியிலே மண்ணுல் செய்த ஒரு—சாடியினை வழியில் கண்ட—தம்மா !

- சாடியின் மீதிருந்து—தலையைச் சுரித்து நோக்கிடவே சாடியிலே தூரில்—சற்றே தண்ணீர் தெரிந்த தம்மா !
- காகம் உடன் எழுந்து—சிறுசிறு கற்கள் பொறுக்கி வந்து ஊகமாய்ச் சாடியினுள்—அவற்றை ஒவ்வொன்றும் இட்ட தம்மா !
- இட்டிட வே நீரும்—மேலே எழுந்து வந்த தம்மா ! சட்ட மாகக் குடித்துக்—காகம் தளர்க்கி தீர்ந்த தம்மா !
- ஊக்கம் உடையவர்க்குத்—துண்பம் உலகில் இல்லை யம்மா ! ஆக்கம் பெருகும் அம்மா—இதை நீ அறிய வேண்டும் அம்மா !

(கு) ஏ அம்மா பாப்பா ! நான் ‘ஒரு’ கதை சொல்கிறேன் கேள் ! ஓர் இடத்தில் ஒரு காக்கை இருந்தது. அது ஒரு நாள் தண்ணீர் கிடைக்காமல் தவித்தது. அதனால் அலைந்து பறந்தது. அப்போது வழியில் மண்ணுல் செய்த ஒரு சாடியைக் கண்டது.

உடனே சாடியின்மேல் உட்சர்ந்து தலையைச் சாய்த்துப் பார்த்தது. அடியில் கொஞ்சம் தண்ணீர் தெரிந்தது.

உடனே காக்கை எழுந்தது. புத்திசாவித்தனத்துடன், ஒவ்வொன்றுக்க் கிறுசிறு கற்களைப் பொறுக்கி வந்து சாடியில் போட்டது.

கற்களைப் போட்டதும், அடியில் கிடந்த தண்ணீர் மேலே கிளம்பி வந்தது, உடனே காக்கை ஒழுங்காகத் தண்ணீர் குடித்தது. தாகம் நீங்கத் தளர்க்கியும் நீங்கிற்று.

மேற்கூறிய ஊகம் உள்ள காகத்தின் கதையால், உலகத் தில் ஊக்கம் உடையவர்க்குத் துண்பம் வராது என்றும், நன்மைகள் மிகவும் உண்டாகும் என்றும் நீ அறிந்து கொள்ள வேண்டும் அம்மா பாப்பா !

\* \* \* \*

(வித்துவான், சுந்தர. சண்முகன் இயற்றிய).  
**சிநேகப் பொருத்தம்**

காற்றும் மழையும் கலந்தே அடித்தன ;  
 ஆற்றில் வெள்ளம் அதிகமாய்ப் புரண்டது ;  
 வெள்ளம் ஊரிலும் வீட்டிலும் “புகுந்தது” ;  
 சீளா சாமான்களை உருட்டியது ; அதிலோர்  
 சிக்பு மண்குடம் சென்றது முன்னே ;  
 செப்புக் குடமொன்று சென்றது பின்னே ;  
 பின்னே செல்லும் செப்புக் குப்பந்தான்  
 முன்னே . செல்லுமன் குடத்தை நோக்கி,  
 “சிறுவனே ! சற்று நில, சேர்வேன் உள்ளான்  
 திருவரும் ஆடி ஏகுவோம்” என்றது ;  
 செப்புக் குப்பந்தான் செப்பிய வார்த்தையைச்  
 சிக்பு மண்குடம் செவியில் கேட்டது ;  
 “அண்ணு ! நீனை மோதினும், அஸ்லது  
 நான்சுனை மோதினும் நானே உடைவேன் ;  
 எனக்கும் உனக்கும் இல்லை பொருத்தம்”  
 எனக்கூறி மண்குடம் ஏயியது முன்னே !  
 இக்கதை யாஸ்நாம் என்ன உணரவாம் ?  
 தக்கவர் சினேகம் தான்மிக நல்லது ;  
 பொருத்தம் இலாரோடு பொருந்தாமல்  
 வருத்தம் இனி வாம் வேண்டுமான் !

(கு) ஒரு சமயம் மழை பெய்ய, வெள்ளம் பெருகி வீட்டிற்குள் புகுந்தது; சாமான்களை யெல்லாம் அடித்துக்கொண்டு சென்றது. அவ்வெள்ளத்தில், ஒரு செப்பு மன்குடம் சற்று முன்னும், ஒரு செப்புக் குடம் சற்றுப் பின்னுமாகச் சென்றன. அப்போது செப்புக் குடம் மன்குடத்தை நோக்கி, ஏ தம்பீ! சற்று நில, நானும் நீயும் சேர்ந்து விளையாடிக் கொண்டே செல்லலாம் என்றது. அதற்கு மன்குடம், அண்ணு! நீயும் நானும் சேர்ந்து ஆடினால் உனக்கொண்றும் தீவையில்லை; நானே உடைந்துபோவேன். ஆகையால் உனக்கும் எனக்கும் பொருத்தமில்லை என்று சொல்லிப் போய்க்கீண்டே யிருந்தது. எனவே இக்கதையால், பொருத்தம் உள்ளவரோடு சினேகம் செய்யவேண்டும் என்பதை உணரவாம்.

ଫର୍ମିଟ୍ଟର

16

வின்துவான், குந்தா-கள் முகவுர் எழுதியில்லை  
பாய்சித்தகங்கள்:

**திருக்குறள் தெளிவுரை—1.** விலை அடி 3.

**தி நக்குறள் தெவிவுரை—2.** விலை அடி 4.  
முனைக்கூட்டுரை போல வேசுக்கப்பட்டிருப்பதை சொல்லும்  
பாடத்திற்குரியதீா 1— படிமுறைக்கு எட்டுமுடிக்கு

**திருக்குறள் தெளிவுரை—3.** விளை அணு 5.  
தமிழ்நாட்டின் பாத்திரங்களை மட்டுமல்ல  
முன்றும் பாரததிற்கொடுத்து

ஆத்திருடி வெளிமுதம் வரவேரோடு கீல்வு அனு 50  
இந்தாலுள், ஆத்திருடி வாக்சியங்கட்டு இனிய எனிய  
பகுவணமும், மூதிக்கதைகளும் உண்ணன. ஆத்திருடி சிறுவருப்  
பகுவணத் தரியபது 8

**குழந்தைப் பரிசுடை.** மீண்டும் பயிலை அனு 3.  
சிறுவருக்கேற்ற இல்லியானியிலோ பிரதாக்கள் மூட்டு  
உள்ளன மற்றும் தீவிர வகுப்புகளை குறித்துப் பிர

**சிறுவர் செய்யுட் சோலை.** விலை அனு. 45  
பாரதியார், பாரதிகாசன், தேசிகலிசாம்பாளை முதலை  
கவிஞர்களின் பாடல்கள்-உரையுடன். ஆரம்பச் சிறு வகுப்பிற்  
குரியது.

வைந்தமிழப் பதிப்புக்கும்—19  
61—டி. வெளியீர் தெரு முத்தேரி  
க்கூட்டு (புது முறை மூலம் வெளியீர்  
(பகுதக்கு. கணக்களிலுமியினக்கும்.)